

தினசரி பரிவர்த்தனைக்கு பொறுப்பான நபரின் விவரங்கள்

நபர் 1	
பெயர்	
தொடர்பு எண்	பதவி
மின்னஞ்சல் முகவரி	தொலைநகல் எண்
நபர் 2	
பெயர்	
தொடர்பு எண்	பதவி
மின்னஞ்சல் முகவரி	தொலைநகல் எண்

பரிவர்த்தனை செய்ய அங்கீகரிக்கப்பட்ட நபர் தொடர்பான அதிகாரப்பூர்வமாக செல்லுபடியாகும் ஆவணம்(கள்).
அதன் சார்பாக பரிவர்த்தனை செய்ய அதன் மேலாளர், அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு பவர் ஆஃப் அட்டர்னி வழங்கப்பட்டுள்ளது

தொடர்புடைய நபரின் விவரங்கள் - தனிநபருக்கு

தனிப்பட்ட விவரங்களைச் சேர்த்தல்/நீக்குதல்/புதுப்பித்தல் -

தொடர்புடைய நபர் வகை

☐ இயக்குநர் ☐ விளம்பரதாரர் ☐ கர்தா ☐ அறங்காவலர் ☐ விவசாயி ☐ பங்குதாரர் ☐ நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரி ☐ உரிமையாளர்
☐ பயனாளி ☐ அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிடுபவர் ☐ பலன் பெறும் உரிமையாளர் ☐ பவர் ஆஃப் அட்டர்னி வைத்திருப்பவர் ☐ மற்றவை (தயவுசெய்து குறிப்பிடவும்)
☐ DIN (இயக்குநர் அடையாள எண்)

தொடர்புடைய நபரின் தனிப்பட்ட விவரங்கள்

பெயர் (அடையாளச் சான்றில் உள்ளவாறு)
 இயற்பெயர்
 தந்தை/கணவன்/மனைவி பெயர்
 தாய் பெயர்
 பிறந்த தேதி
 தேசிய இனம்:
 பாலினம்:
 இந்நியன்
 மற்றவை (நாட)
 PAN
 அல்லது படிவம் 60 (PAN இல்லை என்றால்) ஆம்

அடையாளச் சான்று (PoI) & தற்போதைய முகவரிக்கான சான்று

அடையாளச் சான்று (PoI)
 தற்போதைய முகவரிக்கான சான்று (PoA)
 A - பாஸ்போர்ட் எண்
 B - வாக்காளர் அடையாள அட்டை
 D - ஓட்டுநர் உரிமம்
 E - UID (ஆதார்)
 Z - மற்றவை (மத்திய அரசால் அறிவிக்கப்படும் ஏதேனும் ஆவணம்)
 ஆதார் ஆஃப்லைன் சரிபார்ப்பு

வேறு தகவல்கள்

தற்போதைய முகவரி விவரங்கள்:
 முகவரி வரி 1
 முகவரி வரி 2
 அடையாளம்
 நகரம்
 மாவட்டம்
 மாநிலம்
 நாடு
 பின்கோடு
 தொடர்பு விபரங்கள்
 தொலைபேசி-அலுவலகம்
 தொலைபேசி-வசிப்பிடம்
 மொபைல்
 மின்னஞ்சல் ஐடி
 நிரந்தர முகவரி விவரங்கள்:
 தற்போதைய முகவரி போலவே
 முகவரி வரி 1
 முகவரி வரி 2
 அடையாளம்
 நகரம்
 மாவட்டம்
 மாநிலம்
 நாடு
 பின்கோடு
 தொடர்பு விபரங்கள்
 தொலைபேசி-அலுவலகம்
 தொலைபேசி-வசிப்பிடம்
 மொபைல்
 மின்னஞ்சல் ஐடி
 சிறப்புத் தேவைகள்/உடல் குறைபாடுகள் உடனான வாடிக்கையாளர்
 ஆம்
 இல்லை
 மதம்
 இந்து
 முஸ்லிம்
 கிறிஸ்துவர்
 பௌத்தர்
 சீக்கியர்
 ஸாராஸ்ட்ரியன்
 ஜெயின்
 மற்றவை (தயவுசெய்து குறிப்பிடவும்)
 வகை
 ST
 OBC
 பொது
 மற்றவை (தயவுசெய்து குறிப்பிடவும்)
 PEP
 ஆம்
 இல்லை
 PEP க்கு உறவினர்/நெருக்கமான அசோசியேட்
 ஆம்
 இல்லை

வாடிக்கையாளர் விவரக்குறிப்பு (பொருத்தினால்)

*கல்வி தகுதி	☐ இளங்கலை	☐ பட்டதாரி	☐ முதுகலைப்பட்டதாரி	☐ தொழில்முறையாளர்	☐ எழுத்தறிவு இல்லாதவர்
*வேலைவாய்ப்பு வகை	☐ சம்பளம்	☐ சுயதொழில்	☐ அரசியல்வாதி	☐ தொழில்முறை	☐ இல்லத்தரசி
	☐ ஒய்வு பெற்றவர்	☐ மாணவர்	☐ தூதர்	☐ வேலையில்லாதவர்	☐ விவசாயி
*நிறுவனத்தின் வகை (சுயதொழில்)	☐ உரிமையாளர் நிறுவனம்	☐ பங்குதாரர் நிறுவனம்	☐ LLP	☐ பிரைவேட் லிமிடெட்	☐ பட்டியலிடப்பட்ட பப்ளிக் லிமிடெட்
	☐ பொதுத்துறை	☐ அரசு			
*தொழிற்சாலை வகை	☐ உற்பத்தி	☐ கட்டுமானம்	☐ NBFC	☐ இலாப நோக்கற்ற நிறுவனம்	
(சம்பளம் வாங்குவதற்குக் குடியதொழில் செய்பவர்களுக்கு விருப்பத்தேர்வு)		☐ மைக்ரோ எண்டர்பிரைஸ்கள்		☐ மற்றவை (தயவுசெய்து குறிப்பிடவும்)	
சம்பளம் பெறுபவருக்கான முதலாளியின் பெயர்	இயக்குநர் என்றால் ☐ ஆம் ☐ இல்லை ஆம் எனில், இயக்குநர் ஐடி எண்				
*தொழில்	☐ மருத்துவர்	☐ CACS	☐ சட்டம்	☐ கட்டிடக்கலை வல்லுநர்	☐ பொறியாளர்
*விவசாயி என்றால்	☐ நிலமற்ற தொழிலாளி	☐		2.5 - 5 ஏக்கர் நிலமுள்ளவர்	☐ ஆலோசகர்
மொத்த ஆண்டு வருமானம்	☐ <=60 ஆயிரம்	☐ 60 ஆயிரம்-1.2 லட்சம்	☐ 1.2-2 லட்சம்	☐ 2-3 லட்சம்	☐ 3-5 லட்சம்
வருமானம்/நிதிகளின் ஆதாரம்	☐ வணிக வருமானம்	☐ முதலீட்டு வருமானம்	☐ விவசாயம்	☐ 5-10 லட்சம்	☐ 10-50 லட்சம்
				☐ 50 லட்சம்-1 கோடி	☐ >1 கோடி
				☐ மற்றவை (குறிப்பிடவும்)	

தொடர்புடைய நபரின் விவரங்கள் - தனிநபருக்கு

தனிப்பட்ட விவரங்களைச் சேர்த்தல்/நீக்குதல்/புதுப்பித்தல் -

தொடர்புடைய நபர் வகை

☐ இயக்குநர்	☐ விளம்பரதாரர்	☐ கர்தா	☐ அறங்காவலர்	☐ விவசாயி	☐ பங்குதாரர்	☐ நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரி	☐ உரிமையாளர்
☐ பயனாளி	☐ அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிடுபவர்	☐ பலன்பெறும் உரிமையாளர்	☐ பவர் ஆஃப் அட்டர்னி வைத்திருப்பவர்	☐ மற்றவை (தயவுசெய்து குறிப்பிடவும்)			
☐ DIN (இயக்குநர் அடையாள எண்)							

தொடர்புடைய நபரின் தனிப்பட்ட விவரங்கள்

பெயர் (அடையாளச் சான்றில் உள்ளவாறு)																	
இயற்பெயர்																	
தந்தை/கணவன்/மனைவி பெயர்																	
தாய் பெயர்																	
பிறந்த தேதி	D	D	M	M	Y	E	A	R	பாலினம்: ☐ ஆண் ☐ பெண் ☐ திருநங்கை								
தேசிய இனம்:	☐ இந்தியன்	☐ மற்றவை (நாட)	PAN														
அலலது படிவம் 60 (PAN இல்லை என்றால்) ☐ ஆம்																	

அடையாளச் சான்று (PoI) & தற்போதைய முகவரிக்கான சான்று

அடையாளச் சான்று (PoI)	தற்போதைய முகவரிக்கான சான்று (PoA)														
A - பாஸ்போர்ட் எண்	பாஸ்போர்ட் காலாவதி தேதி														
B - வாக்காளர் அடையாள அட்டை															
D - ஒட்டுநர் உரிமம்	ஒட்டுநர் உரிமம் காலாவதி தேதி														
E - UID (ஆதார்)															
Z - மற்றவை (மத்திய அரசால் அறிவிக்கப்படும் ஏதேனும் ஆவணம்)															
ஆதார் ஆஃப்லைன் சரிபார்ப்பு															

வேறு தகவல்கள்

தற்போதைய முகவரி விவரங்கள்:															
முகவரி வரி 1															
முகவரி வரி 2															
அடையாளம்															
நகரம்	மாவட்டம்														
மாநிலம்	நாடு														
தொடர்பு விபரங்கள்	பின்கோடு														
தொலைபேசி-அலுவலகம்	தொலைபேசி-வசிப்பிடம்														
மொபைல்	மின்னஞ்சல் ஐடி														
நிரந்தர முகவரி விவரங்கள்: ☐ தற்போதைய முகவரி போலவே															
முகவரி வரி 1															
முகவரி வரி 2															
அடையாளம்															
நகரம்	மாவட்டம்														
மாநிலம்	நாடு														
தொடர்பு விபரங்கள்	பின்கோடு														
தொலைபேசி-அலுவலகம்	தொலைபேசி-வசிப்பிடம்														
மொபைல்	மின்னஞ்சல் ஐடி														
சிறப்புத் தேவைகள்/உடல் குறைபாடுகள் உடனான வாடிக்கையாளர் ☐ ஆம் ☐ எண்															
மதம்	☐ இந்து	☐ முஸ்லிம்	☐ கிறிஸ்துவர்	☐ பௌத்தர்	☐ சீக்கியர்	☐ ஸோராஸ்த்ரியன்	☐ ஜெயின்	☐ மற்றவை (தயவுசெய்து குறிப்பிடவும்)							
வகை	☐ ST	☐ OBC	☐ பொது	☐ மற்றவை (தயவுசெய்து குறிப்பிடவும்)											
PEP	☐ ஆம்	☐ இல்லை	PEP க்கு உறவினர்/நெருக்கமான அசோசியேட் ☐ ஆம் ☐ இல்லை												

வாடிக்கையாளர் விவரக்குறிப்பு (பொருத்தினால்)

*கல்வி தகுதி	☐ இளங்கலை	☐ பட்டதாரி	☐ முதுகலைப் பட்டதாரி	☐ தொழில் முறையாளர்	☐ எழுத்தறிவு இல்லாதவர்
*வேலைவாய்ப்பு வகை	☐ சம்பளம்	☐ சுயதொழில்	☐ அரசியல்வாதி	☐ தொழில் முறை	☐ இல்லத்தரசி
	☐ ஒய்வு பெற்றவர்	☐ மாணவர்	☐ தூதர்	☐ வேலையில்லாதவர்	☐ விவசாயி
*நிறுவனத்தின் வகை (சுய தொழில்)	☐ உரிமையாளர் நிறுவனம்	☐ பங்குதாரர் நிறுவனம்	☐ LLP	☐ பிரைவேட் லிமிடெட்	☐ பட்டியலிடப்பட்ட பப்ளிக் லிமிடெட்
	☐ பொதுத்துறை	☐ அரசு			
*தொழிற்துறை வகை (சம்பளம் வாங்குபவர்களுக்கு சுய தொழில் செய்பவர்களுக்கு விருப்பத் தேர்வு)	☐ உற்பத்தி	☐ கட்டுமானம்	☐ NBFC	☐ இலாப நோக்கற்ற நிறுவனம்	☐ மற்றவை (தயவுசெய்து குறிப்பிடவும்)
	☐ மைக்ரோ எண்டர்பிரைஸ்கள்				
சம்பளம் பெறுபவருக்கான முதலாளியின் பெயர்			இயக்குநர் என்றால்	☐ ஆம்	☐ இல்லை ஆம் எனில், இயக்குநர் ஐடி எண்
*தொழில்	☐ மருத்துவர்	☐ CACS	☐ சட்டம்	☐ கட்டிடக்கலை வல்லுநர்	☐ பொறியாளர்
	☐ மருத்துவம்	☐ CA/CS	☐ சட்டம்	☐ கட்டிடக்கலை வல்லுநர்	☐ பொறியாளர்
*விவசாயி என்றால்	☐ நிலமற்ற தொழிலாளி	☐	2.5 - 5 ஏக்கர் நிலமுள்ளவர்		☐ 5 ஏக்கருக்கு மேல் நிலமுள்ளவர்
மொத்த ஆண்டு வருமானம்	☐ <=60 ஆயிரம்	☐ 60 ஆயிரம்-1.2 லட்சம்	☐ 1.2-2 லட்சம்	☐ 2-3 லட்சம்	☐ 3-5 லட்சம்
வருமானம்/நிதிகளின் ஆதாரம்	☐ வணிக வருமானம்	☐ முதலீட்டு வருமானம்	☐ விவசாயம்	☐ மற்றவை (குறிப்பிடவும்)	

II. விண்ணப்பதாரரின் நிதி விவரங்கள்:

விவரங்கள்	நிதி ஆண்டு	நிதி ஆண்டு	நிதி ஆண்டு
நிகர விற்பனை			
செயல்பாட்டு லாபம்			
வரிக்குப் பிறகு நிகர லாபம்			
நிகர மதிப்பு			

III. கடனின் நோக்கம்:

வசதியின் நோக்கம்: பணி மூலதனத் தேவை/ வேறு ஏதேனும்:

IV. வங்கிகள் / நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட கடன் வசதியின் விவரங்கள் (RBL வங்கி)

வங்கி/நிதி நிறுவனத்தின் பெயர்	வசதியின் தன்மை	ஒப்புதல் அளிக்கப்பட்ட தொகை	தற்போதைய நிலுவைத் தொகை	வேறு ஏதேனும் விவரங்கள்

V. பாதுகாப்பு விவரங்கள்:

வழங்கப்படும் பிணையின் தன்மை: கீழே விவரிக்கப்பட்டுள்ள கமாடிட்டிகளின் பிணையம் அல்லது கீழே விவரிக்கப்பட்டுள்ள கமாடிட்டிகள் தொடர்பான கிடங்கு ரசீது பிணையம்

	மொத்த எடை (இல்)

கமாடிட்டிகள் பற்றிய குறிப்பு

VI. தொடர்பு நபரின் விவரங்கள்:

பெயர்	திரு./திருமதி.		
முகவரி			
தொடர்பு எண்	கைபேசி எண்	லேண்ட்லைன் எண்.	
மின்னஞ்சல் முகவரி			

VII. பணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரங்கள்:

வங்கி பெயர்	
கிளையின் பெயர்	IFSC குறியீடு:
வங்கி கணக்கு எண்.	
கணக்கு வகை	☐ நடப்பு ☐ ஓவர் டிராஃப்ட் ☐ கேஷ் கிரெடிட்

பிரகடனங்கள்:

- இந்த விண்ணப்பப் படிவத்தில் நான்/நாங்கள் வழங்கிய தகவல் உண்மை, சரியானது மற்றும் எல்லா வகையிலும் முழுமையானது என்றும், ஆர்பிஎல் வங்கியிலிருந்து ('வங்கி') எந்தத் தகவலும் தடுக்கப்படவில்லை/மறைத்து வைக்கப்படவில்லை என்றும் நான்/நாங்கள் சான்றளிக்கிறோம். இதை நேரடியாகவோ அல்லது மூன்றாம் தரப்பு முகவரி மூலமாகவோ சரிபார்க்க வங்கிக்கு உரிமை உண்டு என்பதை நான்/நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். நான்/நாங்கள் நிதி/வங்கி அறிக்கைகள்/உரிமை/சட்ட ஆவணங்கள் போன்றவற்றின் இணைக்கப்பட்ட நகல்கள் எனது/எங்கள் கடன் விண்ணப்பத்திற்கு எதிராக என்னால்/எங்களால் சமர்ப்பிக்கப்பட்டதை உறுதிசெய்து, இவை உண்மையான பிரதிகள் என்று சான்றளிக்கிறேன். இது தொடர்பாக வேறு எந்த மூலத்திலிருந்தும் எந்த தகவலையும் பெற வங்கியின் உரிமையை நான்/நாங்கள் மேலும் ஒப்புக்கொள்கிறோம்
- மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும், வங்கி தனது தனிப்பட்ட சுய விருப்பத்தின் பேரில் எனக்கு/எங்களுக்கு வழங்க முடிவெடுக்கும் எந்தவொரு வசதியிலும் அடிப்படையாக இருக்கும் என்பதை நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம். எனக்கு/எங்களுக்கு வழங்கப்படும் எந்தவொரு வசதியும் அவ்வப்போது நடைமுறையில் இருக்கும் வங்கியின் விதிகளால் நிர்வகிக்கப்படும் என்பதை நான்/நாங்கள் மேலும் ஒப்புக்கொள்கிறோம். எனக்கு/எங்களுக்கு வழங்கப்படக்கூடிய வசதியின்களின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு நான்/நாங்கள் கட்டுப்படுவோம். பொருத்தக்கூடிய கட்டணங்கள், அபராதங்கள், வட்டி போன்றவற்றிற்காக வங்கியில் எனது கடன் கணக்கில் டெபிட் செய்ய நான்/நாங்கள் வங்கியை அங்கீகரிக்கிறோம்.
- எனது/எங்கள் வசிப்பிடம் அல்லது வணிக முகவரியில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அல்லது எனது கடன் தகுதியைப் பாதிக்கக்கூடிய அத்தகைய மாற்றம் குறித்து நான்/நாங்கள் ஆர்பிஎல் வங்கிக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிப்போம்/அறிவுறுத்துவோம்.
- இந்த விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களைத் தக்கவைத்துக்கொள்ள ஆர்பிஎல் வங்கிக்கு உரிமை உள்ளது என்பதையும், அதை எனக்கு/எங்களுக்குத் திருப்பித் தராதது என்பதையும் நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
- இந்தக் கடனுக்கு அனுமதி வழங்குவது என்பது, ஆர்பிஎல்லின் தனிப்பட்ட சுய விருப்பம் மற்றும் ஆர்பிஎல் கோரும் விதத்தில் தேவையான ஆவணங்கள் மற்றும் பிற சம்பிரதாயங்களை நான்/நாங்கள் செயல்படுத்துவதன் பேரிலானது என்பதை நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
- பின்வருவனவற்றுக்கு இந்த வசதி பயன்படுத்தப்படாது என்பதை நான்/நாங்கள் ஒப்புக்கொள்கிறோம் மற்றும் உறுதிப்படுத்துகிறோம்
 - மூலதனச் சந்தை பத்திரங்கள் அல்லது ஏதேனும் ஊக அல்லது சட்டவிரோத அல்லது சமூக விரோத நோக்கங்களுக்காக முதலீடு செய்தல் அல்லது ஒசோன் சிதைவுப் பொருட்களை (ODS) உட்கொள்ளும்/உற்பத்தி செய்யும் புதிய யூனிட்கள் அல்லது குளோரோபுளோரோகார்பன்களை (CFC) பயன்படுத்துவதில் ஈடுபட்டிருள்ள ஏரோசல் யூனிட்களில் முதலீடு செய்தல்.
 - முதன்மை தங்கம், தங்கக் கட்டிகள், தங்க நகைகள், தங்க நாணயங்கள், தங்கப் பரிவர்த்தனை வர்த்தக நிகில்களின் யூனிட்கள், (ETF), தங்க பரஸ்பர நிதி யூனிட்கள் உட்பட, எந்த விதத்திலும் தங்கம், கிசான் விகாஸ் பத்திரம் உள்ளிட்ட, சிறு சேமிப்புப் பத்திரங்களைப் பெறுவதற்கான வசதி (KVP) மற்றும் தேசிய சேமிப்பு திட்டம் (NSC) ஆகியவற்றை வாங்குவதற்கு.
- நான்/நாங்கள் ஏதேனும் சட்டப்பூர்வ அல்லது சட்டரீதியான இயலாமைகளால் பாதிக்கப்பட்டவர்களோ மற்றும்/அல்லது பிணைப்பு ஒப்பந்தத்தில் ஈடுபட்ட முடியாதவர்களோ அல்ல, கடன் வாங்குபவர் ஒரு இயல்பான நபராக இருக்கும் பட்சத்தில், அந்தக் கடன் வாங்குபவர்கள் ஒரு வயது வந்தவர் மற்றும் நல்ல மனநிலையுடன் இருப்பவர் மற்றும் ஒப்பந்தத்தில் ஈடுபடுவதற்குத் தகுதியுடையவர்கள்.
- எந்த ஒரு திவால் நிலைத்தீர்த்தல் கலைப்பு நடவடிக்கைகள் அல்லது குற்றவியல் நடவடிக்கைகள் எதுவும் எங்களுக்கு எதிராக தொடங்கப்படவில்லை மற்றும்/அல்லது நிலுவையில் இல்லை என்பதையும், எந்தவொரு நீதிமன்றம் அல்லது பிற அதிகாரம் அல்லது பெறுநர், நிர்வாகி, அறங்காவலர் அல்லது எங்கள் சொத்துக்களுக்காக நியமிக்கப்பட்ட அது போன்ற அதிகாரியால் நாங்கள் திவாலானது கார்ப்பரேட்டில் வில்லை என்பதையும் நான்/நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்.
- கீழே வேறு விதமாகக் குறிப்பிட்டாலன்றி, நான்/நாங்கள் அரசியல் சார்ந்த நபர்/நபர்கள் அல்ல/அரசியல் சார்ந்த நபர்களுடன் தொடர்புடையவர்கள் அல்ல (இந்திய ரிசர்வ் வங்கியால் வரையறுக்கப்பட்டு, அவ்வப்போது திருத்தப்படுவதற்கேற்ப)
- கடனை முடிப்பதில் ஏதேனும் தாமதம், பணச் சந்தை நிலைமைகளில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது வேறு ஏதேனும் சட்டப்பூர்வ அல்லது ஒழுங்குமுறை தேவைகள் காரணமாக அல்லது ஆர்பிஎல் வங்கியின் விருப்பப்படி கடனின் காலம்/திரும்பச் செலுத்துதல்/வட்டி/மற்ற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாற்றங்களுக்கு உட்பட்டவை என்பதை நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆர்பிஎல் வங்கியானது கடனுக்கான விதிமுறைகளை சரிபார்த்து, அது பொருத்தமானதாக கருதும் அளவிற்கு திருத்தும் உரிமையை கொண்டுள்ளது.
- என்னிடம்/ எங்களிடம் ஏற்கனவே வாடிக்கையாளர் ஐடி அல்லது மேலே குறிப்பிடப்பட்ட ஒன்றைத் தவிர வேறு வாடிக்கையாளர் ஐடி எதுவும் இல்லை, வேறுவிதமாக அறியப்பட்டால், எனக்கு/எங்களுக்கு எந்தவிதமான முன்னறிவிப்பும் கொடுக்காமல், அந்த வாடிக்கையாளர் ஐடிகளை ஒரே வாடிக்கையாளர் ஐடியின் கீழ் ஒருங்கிணைப்பதற்கான உரிமை ஆர்பிஎல் வங்கிக்கு உண்டு.
- கடன் வழங்கும் முடிவானது, தனிப்பட்ட கலந்துரையாடல் மற்றும் ஆவணங்களின் மூலம் மதிப்பிடப்படும் கடன் வரலாறு, திருப்பிச் செலுத்தும் பதிவு, வங்கிப் பழக்கவழக்கங்கள், வணிக ஸ்திரீதன்மை மற்றும் பணப்புழக்கப்பகுப்பாய்வு போன்ற காரணிகளை உள்ளடக்கிய, கடன் மாதிரியின் அடிப்படையில் தான் எடுக்கப்படுகிறது என்பதை நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
- கடன் அளவு / அனுமதி செய்யும் முறை (அல்லது) எந்த விலகல் / தள்ளுபடிகள் குறித்து வாக்குறுதியளித்த வங்கி அல்லது அதன் பிரதிநிதிகள் எவராலும் எனக்கு/எங்களுக்கு எந்த உறுதிமொழியும் செய்யப்படவில்லை என்பதையும் நான்/நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். மேலும், ஆர்பிஎல்லின் பிரதிநிதிகளுக்கு (அல்லது) வேறு ஏதேனும் மூன்றாம் தரப்பினருக்கு இந்தக் கடன் விண்ணப்பத்துடன் அல்லது இது தொடர்பாகப் பணமாகவோ, கொணர்பவர் காசோலையாகவோ அல்லது வேறு வகையாகவோ எந்தப் பணமும் நாங்கள் கொடுக்கவில்லை/செலுத்தவில்லை.
- எனக்கு/எங்களுக்கு கடன்கள்/முன்பணங்கள் பிற நிதியல்லாத கடன் வசதிகளை வழங்குவது தொடர்பான முன்நிபந்தனையாக, என்னால்/எங்களால் பெறப்படும்/பெற வேண்டிய கடன் வசதி, என்னால்/எங்களால் அனுமதிக்கப்படும்/அனுமதிக்கப்பட வேண்டிய கட்டப்பாடுகள், அது தொடர்பான, மற்றும் அவற்றை நிறைவேற்றுவதில் என்னால்/எங்களால் செய்யப்பட்டுள்ள தவறுதல், ஏதேனும் இருந்தால், என்/எங்கள் தொடர்பான தகவல் மற்றும் தரவுகளை வங்கி வெளிப்படுத்துவதற்கு ஆர்பிஎல் வங்கிக்கு ஒப்புதல் தேவை என்பதை நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம். அதன்படி, (i) எனக்கு/எங்களுக்குத் தொடர்புடைய தகவல் மற்றும் தரவு; (ii) என்னால்/எங்களால் பெறப்படும்/பெறவேண்டிய கடன் ஏதேனும் கடன் வசதி தொடர்பான தகவல் அல்லது தரவு மற்றும் (iii) வங்கியிடம் பொருத்தமானது மற்றும் அவசியமானது என்று கருதும் எனது/எங்கள் அத்தகைய கடனும் பொறுப்பை நிறைவேற்றுவதில் என்னால்/எங்களால் செய்யப்பட்ட, தவறுதல்; ஏதேனும் செய்திருந்தால், ஆகிய அனைத்து அல்லது ஏதேனும் அத்தகையவற்றை, கிரெடிட் இன்-பர்மோஷன் ரீரோ (இந்தியா) லிமிடெட் (CIBIL) மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி / இந்திய அரசு மற்றும் CIBIL ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட, வேறு ஏதேனும் ஏஜென்சிகள் மற்றும் வங்கியால் வெளிப்படுத்தப்படும் கூறப்பட்ட தகவலை பயன்படுத்தக்கூடிய, செயல்முறைப்படுத்தக்கூடிய ஏதேனும் அத்தகைய ஏஜென்சிக் வங்கியால் வெளிப்படுத்தப்படுவதற்கு ஒப்புக்கொள்கிறோம் மற்றும் ஒப்புதல் நான்/நாங்கள் இதன்மூலம் அளிக்கிறோம்; மேலும் CIBIL மற்றும் அவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட வேறு ஏதேனும் ஏஜென்சி, செயல்முறைப்படுத்தப்பட்ட தகவல் அல்லது அங்கீக அலர்களால் தயார் செய்யப்பட்ட தயாரிப்புகளை, பரிசீலனைக்காக இது தொடர்பாக ரிசர்வ் வங்கியால் குறிப்பிடப்பட்டபடி வங்கிகள்/நிதி நிறுவனங்கள் மற்றும் பிற கடன் வழங்குபவர்களுக்கு வழங்கலாம்.
- எஸ்எம்எஸ் அலெர்ட்கள்/தொலைபேசி அழைப்புகள், எனது/எங்கள் விண்ணப்ப நிலை தொடர்பான மின்னஞ்சல்கள், கணக்கு செயல்பாடு, சேவை அழைப்புகள் (சேகரிப்புகள், ஆலோசனைகள் மற்றும் கல்வி/தகவல் சார்ந்த செய்திகள் உட்பட), ஒழுங்குமுறை புதுப்பிப்புகள் மற்றும் தயாரிப்பு பயன்பாட்டு செய்திகள்/அழைப்புகளைப் பெற நான்/நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். இந்த விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, எனது/எங்கள் மொபைல்/போன் எண் (கள்), மின்னஞ்சல் ஐடிக்கு வங்கி அவ்வப்போது அனுப்பும்/செய்யும்.
- நான்/நாங்கள் கடனைப் பெறுவதற்காக எனது/எங்கள் தொடர்பு விவரங்களை வங்கியிடம் பகிர்ந்து கொள்ள/சமர்ப்பிக்க திரு./செல்வி. என்பவரை பிரதிநிதித்துவப்படுத்தும் செல்வி. க்கு ஒப்புதல் அளித்துள்ளோம் என்பதை உறுதி செய்கிறோம்.
- அடையாள/முகவரிச் சான்றுகளை நிறுவும் நோக்கத்திற்காக, KYC நோக்கங்களுக்காக, பையாமெட்ரிக் அடிப்படையிலான e-KYC அங்கீகாரம் அல்லது UIDAI (ஆதார்) ஆல் வரையறுக்கப்பட்ட ஆஃப்லைன் சரிபார்ப்பு முறைகள் ஆகியவற்றை எனது சொந்த விருப்பத்தின் பேரில் நான் தானாக முன்வந்து சமர்ப்பிக்கிறேன்.
- UIDAI இலிருந்து எனது விவரங்களை சரிபார்க்க எனது ஆதார் எண் மற்றும்/அல்லது பையாமெட்ரிக் தனிப்பட்ட தகவலைப் பயன்படுத்த ஆர்பிஎல் வங்கிக்கு மேலும் அங்கீகாரம் அளிக்கிறேன். ஆர்பிஎல் வங்கி UIDAI இலிருந்து தரவை அழைக்கும் என்பதையும், நான் தேர்ந்தெடுத்த தயாரிப்பு/சேவைகளை எனக்கு வழங்குவதற்காக ஆர்பிஎல் வங்கியில் சேமிக்கப்படும் என்பதையும் புரிந்துகொள்கிறேன்.
- ஆர்பிஎல் வங்கிக்கான விண்ணப்பப் படிவத்தில் நான் வழங்கிய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்/ மின்னஞ்சல் முகவரியில் எஸ்எம்எஸ்/மின்னஞ்சல் மூலம் CKYC பதிவேட்டில் இருந்து தகவலைப் பெறுவதற்கு நான் இதன்மூலம் ஒப்புக்கொள்கிறேன். CKYC பதிவுக்கத் தரவத்ததத்தில் எனது அடையாளத்தையும், முகவரியையும் சரிபார்க்கும் நோக்கத்திற்காக, மத்திய KYC பதிவுகத்தில் (CKYC) இருந்து எனது KYC பதிவுகளைப் பதிவிறக்குவதற்கு எனது ஒப்புதலை வழங்குகிறேன். எனது KYC பதிவேட்டில் எனது KYC பதிவுகள் / எனது பெயர், முகவரி, பிறந்த தேதி, PAN எண் போன்ற தனிப்பட்ட தகவல்கள் உள்ள என்பதை நான் புரிந்துகொள்கிறேன்.
- என்னிடமிருந்து/எங்களிடமிருந்து மேற்கொண்டு எவ்வித பிரத்தியேக ஒப்புதல் அல்லது அங்கீகாரம் இல்லாமலும், என்னுடன்/எங்களுடன் தொடர்புடைய தகவல்/தரவை குழு நிறுவனங்கள்/அசோசியேட்ட்கள்/ஆர்பிஎல் வங்கியின் துணை நிறுவனங்கள்/இணை நிறுவனங்கள்/கூட்டு நிறுவனங்கள்/ வங்கியால் வழங்கப்படும் எந்தவொரு பொருளையும்/சேவையையும் சந்தைப்படுத்தாதல்/வழங்குதல்/விற்பனை செய்தல் போன்ற நோக்கத்திற்காக வங்கியுடன் 'சேவைகள்/தயாரிப்புகள்' வழங்குவதற்கான ஏற்பாட்டிற்குள் நுழைந்துள்ள நிறுவனத்திற்கு முன்மொழியும் எந்தவொரு நபருக்கும் எந்த வகையிலும் பகிர்ந்துகொள்ள, வெளிப்படுத்த, பரிமாற்றம் செய்ய அல்லது பயன்படுத்த வங்கியை நான்/நாங்கள் அங்கீகரிக்கிறோம்.
- ஆம் ☐ இல்லை, எனது தகவல்/தரவைப் பகிர்வோ, வெளியிப்படுத்தவோ, பரிமாற்றிக்கொள்ளவோ அல்லது பயன்படுத்தவோ நான் ஒப்புதல் அளிக்கவில்லை
- அவ்வப்போது உங்களுக்கு சந்தைப்படுத்தல் தகவலை அனுப்பவும் ☐ ஆர்பிஎல் வங்கியால் சொந்தமாகவும், கூட்டாளர்களும்/மூன்றாம் தரப்பினர் உடனான ஒருங்கிணைப்பு அல்லது கூட்டுறவு மூலமாகவும் வழங்கப்படும் தயாரிப்புகள், சேவைகள் அல்லது விளம்பர சலுகைகள் பற்றி தெரிவிக்க உங்களை தொடர்பு கொள்ளவும் ஆர்பிஎல் வங்கி, விண்ணப்பப் படிவத்தில் உள்ள உங்கள் தனிப்பட்ட விவரங்களை பயன்படுத்த விரும்புகிறது. கீழே உங்கள் விரும்பத்ததை வழங்குவதன் மூலம், எஸ்எம்எஸ், தொலைபேசி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் ஆர்பிஎல் வங்கி உங்களைத் தொடர்பு கொள்ள நங்கள் அனுமதிக்கலாம் அல்லது அனுமதிக்காமல் இருக்கலாம். ☐ ஆம், வங்கி என்னை தொடர்பு கொள்ளலாம் ☐ இல்லை, வங்கி என்னை தொடர்பு கொள்ளலாம் இருக்கலாம்
- நான்/நாங்கள் நடப்பு நிதியாண்டில் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் இந்த விண்ணப்பப் படிவத்தில் இணைக்கப்பட்டுள்ளது மேலும் 50 கோடி ரூபாய்க்கு மேல் ஆண்டு வருவாயில் ஏதேனும் அதிகரிப்பு குறித்து ஆர்பிஎல் வங்கிக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிப்போம்/ஆலோசிப்போம் என்பதை நான்/நாங்கள் இதன் மூலம் அறிவித்து உறுதி செய்கிறோம். (நடப்பு நிதியாண்டில் ஏற்கனவே 50 கோடி ரூபாய்க்கு மேல் இல்லை என்றால்).
- ஆர்பிஎல் வங்கியால் நியமிக்கப்பட்டபடி/அங்கீகரிக்கப்பட்டபடி நான்/நாங்கள் கமாடிட்டிகளை சமர்ப்பிப்பட்டு கிடங்கு/கோடவுனில் டெபாசிட் செய்வோம், மேலும் அந்த வசதியைப் பிணையாகக் ஆர்பிஎல் வங்கிக்கு ஆதரவாக கமாடிட்டிகளின் மீது பிணையத்தை உருவாக்குவோம்.
- பிணையாக்கப்பட்ட/பிணையாக்கப்படும் கமாடிட்டிகள்/கமாடிட்டிகளால் ஆதரிக்கப்படும் கிடங்கு ரசீதுகள் வேறு எந்த வங்கியிலும்/நிதி நிறுவனத்திடமும் பிணை வைக்கப்படவில்லை என்பதை நான்/நாங்கள் இதன் மூலம் அறிவிக்கின்றோம்.

- 25 நான்/நாங்கள் கமாடிட்டிகளில் கமிஷன் ஏஜென்ட்/டிடேர்டு/புரோசெசர்/தயாரிப்பாளராக கையாண்டு/வர்த்தகம் செய்து வருகிறோம். நான் / நாங்கள் இணக்கமாக இருக்கிறோம் மற்றும் பொருந்தக்கூடிய அனைத்து விதிகள் / ஒழுங்குமுறைகள் / துணைச் சட்டங்கள் / வழிகாட்டுதல்கள் மற்றும் அதன் அனைத்து திருத்தங்களுக்கும் இணங்குவோம்.
- 26 இந்த விண்ணப்பப் படிவம் எனால்/எங்களால் முறையாகவும் செல்லுபடியாகும் வகையிலும் செயல்படுத்தப்பட்டது மேலும் இந்த விண்ணப்பப் படிவத்தில் உள்ள முதலெழுத்துக்கள் என்னால்/எங்களால் இடப்பட்டவை, மேலும் அத்தகைய முதலெழுத்துகளின் செல்லுபடியாகும் தன்மையை என்னால்/எங்களால் மறுக்க முடியாது.
- 27 காப்பீட்டு தயாரிப்புக்கான ஒப்புதல்
கிடங்கு ரசீது நிதிக்கு: ☐ ஆர்வமுள்ளது ☐ ஆர்வமில்லை ☐ பிறகு முடிவு செய்யப்படும்
- 28 வங்கியின்/ வேறு ஏதேனும் வங்கியின் இயக்குநர்கள்/மூத்த அதிகாரிகளுடனான உறவுநிலை தொடர்பான வாடிக்கையாளர் அறிவிப்பு
- நான் ஆர்பிஎல் வங்கியின் இயக்குநர் ☐ ஆம் ☐ இல்லை
 - நான் வேறு ஏதேனும் வங்கியின் இயக்குநர் ☐ ஆம் ☐ இல்லை, வங்கியின் பெயர்: _____
 - நான் ஆர்பிஎல் வங்கியின் மூத்த அதிகாரி ☐ ஆம் ☐ இல்லை.
 - நான்/நாங்கள், ஆர்பிஎல் வங்கியின்/பிற வங்கியின் இயக்குநரின் உறவினர்/ஆர்பிஎல் வங்கியின் மூத்த அதிகாரி ☐ ஆம் ☐ இல்லை.
 - நாங்கள் ஒரு நிறுவனம்** இதில் இயக்குநர்/ இயக்குநரின் உறவினர்**/ ஆர்பிஎல் வங்கியின் மூத்த அதிகாரியின் உறவினர் இயக்குநர்/ பங்குதாரர்/ உத்தரவாததாரர்/ ஆர்வமுள்ளது தரப்பினர்**/பணியாளர் அல்லது துணை நிறுவனம் (கடன் வாங்கும் நிறுவனம்) இதில் ஆர்பிஎல் வங்கியின் இயக்குனர் ஒரு இயக்குனர்/நிர்வாக முகவர்/ மேலாளர்/பணியாளர்/உத்தரவாததாரர்/கணிசமான ஆர்வமுள்ளதுவர் ☐ ஆம் ☐ இல்லை
 - நான் ஒரு நிறுவனம்/நிறுவனத்தில் பங்குதாரராக/ இயக்குநராக உள்ளேன், அதில் ஆர்பிஎல் வங்கி இயக்குனரும் பங்குதாரர்/இயக்குனர் அல்லது ஆர்பிஎல் வங்கி இயக்குநர் எனது கடன் வசதிகளுக்கு உத்தரவாததாரராக இருந்தால்.
- 29 "எனது/எங்கள் வசிப்பிடம்/தொடர்புத் தகவல்/வேலைவாய்ப்பில் ஏற்படும் மாற்றம் குறித்து வங்கிக்கு அவ்வப்போது தெரிவிக்கவும், அப்படி மாற்றப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் புதுப்பிக்கப்பட்ட ஆவணங்களை மேலும் வழங்கவும் நான்/நாங்கள் உறுதியளிக்கிறோம்."
- * அட்டவணைப்படுத்தப்பட்ட கூட்டுறவு வங்கிகள் அல்லது வேறு ஏதேனும் வகை வங்கிகளின் இயக்குநர்கள், துணை நிறுவனங்களின் இயக்குநர்கள்/பரஸ்பர நிதிகள்/ துணிகர முதலீட்டு நிதிகளின் அறங்காவலர்கள் உட்பட.
- ** நிறுவனம் என்பதில் ஸ்தாபனம்/நிறுவனம் அடங்கும். இயக்குநர் என்ற வார்த்தையில் ஆர்பிஎல் வங்கி / வேறு ஏதேனும் வங்கியின் இயக்குனரும் அடங்குவர், பலன்பெறும் தரப்பு என்பதில், கணிசமான பலன் பெறுபவர்/முதன்மை பங்குதாரர்/மேலாளர்/நிர்வாக முகவர்/கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பவர் அடங்குவர்.
- ஆம் எனில், கீழே உள்ள விவரங்களைக் குறிப்பிடவும்: நான் ஆர்பிஎல் வங்கியின் இயக்குநர்(கள்) மற்றும் அல்லது மூத்த அதிகாரி(கள்) அல்லது இதில் குறிப்பிடப்பட்டுள்ள வேறு ஏதேனும் வங்கியுடன் தொடர்புடைய நபர் என்று உறுதியளிக்கிறேன்.

வரிசை எண்	இயக்குநர் (கள்) / மூத்த அதிகாரி (கள்) பெயர்	பதவி	உறவு

பெயர் குறிப்பிடப்பட்ட கடன் வாங்குபவர்(கள்) மூலம் கையொப்பமிடப்பட்டு வழங்கப்பட்டது

விண்ணப்பதாரரின் பெயர்: _____

விண்ணப்பதாரரின்/விண்ணப்பதாரரின் அங்கீகரிக்கப்பட்ட

கையொப்பமிடுபவரின் கையொப்பம் மற்றும் முத்திரை: _____

மேலாண்மை மற்றும் சேவை ஒருங்கிணைப்பாளரின் (MSF) பரிந்துரை[...]

மேலே உள்ள பெயர் குறிப்பிடப்பட்ட _____ என்பவர் _____ என்ற

முகவரியில் வசிக்கின்றனர்/ மேலே குறிப்பிட்டுள்ள அவர்களின் அலுவலகம் உள்ளது மேலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள்/தகவல்கள் உண்மையானவை மற்றும்

சரியானவை என்று நான்/நாங்கள் இதன் மூலம் சான்றளிக்கிறோம். மேற்கூறிய விண்ணப்பதாரருக்கு அவரின் கோரிக்கையின்படி ரூ. _____ (ரூபாய்

_____ மட்டும்) தொகை அவருக்கு ஒப்புதல் அளிக்கப்படுமாறு நான்/நாங்கள் பரிந்துரை

செய்கிறோமோம். மேலும், விண்ணப்பதாரருக்குப் பொருந்தக்கூடிய வட்டி விகிதத்தில் % குறைப்பு மற்றும் செயலாக்கக் கட்டணத்தில் % குறைப்பு ஆகியவற்றை நான் / நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

இடம்: _____

தேதி:

(MSF/அவரது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியின் பெயர் மற்றும் கையொப்பம்)

14 பலன்பெறும் உரிமை அறிவிப்பு

தேதி:

பெறுநர்

கிளை மேலாளர்,

கிளை

ஆர்பிஎல் வங்கி லிமிடெட்

பொருள்: ஆர்பிஎல் வங்கி லிமிடெட் கிளையில் கணக்கு தொடங்குதல்

அன்புள்ள ஐயா,

நான்/நாங்கள் மேற்கண்ட தேதியில் உறுதிசெய்து அறிவிக்கிறோம்: (*சரியான பெட்டியை டிக் செய்யவும்)

- ☐ பின்வரும் இயற்கையான நபர்(கள்) (கீழே உள்ள அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளவர்கள்) 10% (நிறுவனம்/பங்குதாரர் நிறுவனம்), 15% (ஒருங்கிணைக்கப்படாத சங்கம் அல்லது தனிநபர்களின் குழுவமைப்பு)க்கும் அதிகமான பங்குகள்/மூலதனம்/லாபம்/சொத்து மூலம் அல்லது வாக்களிக்கும் உரிமைகள், ஒப்பந்தம், ஏற்பாடு போன்றவற்றின் மூலம் கட்டுப்பாட்டை செயல்படுத்துவார்கள்/இறுதியில் ஒரு கட்டுப்படுத்தும் உரிமை பலனை அதாவது உரிமை/உடையுரிமையை பெற்றிருப்பார்கள். அல்லது
- ☐ மேலே குறிப்பிட்டுள்ளபடி கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கும் அல்லது இறுதியில் கட்டுப்படுத்தும் உரிமையை வைத்திருக்கும் எந்தவொரு இயற்கையான நபர்(கள்) இல்லை, எனவே அனைத்து பங்குதாரர்(கள்) (பங்குரிமைக்காக/மூத்த நிர்வாக அதிகாரிகளின் (நிறுவனங்கள்/தனிநபர்களின் குழுவமைப்புக்கு ஒருங்கிணைக்கப்படாத சங்கம்) ஆகிய இயற்கையான நபர்களின் விவரங்கள் கீழே உள்ள அட்டவணையில் கூறப்பட்டுள்ளன. அல்லது
- ☐ பின்வரும் இயற்கையான நபர்(கள்) (கீழே உள்ள அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளது) என்பவர்களில் அறக்கட்டளையின் ஆசிரியர், அறங்காவலர்கள், அறக்கட்டளையின் 10 சதவிகிதம் அல்லது அதற்கும் அதிகமான பலனுள்ள பயனாளிகள் மற்றும் ஒரு கட்டுப்பாட்டு சங்கிலி அல்லது உடையுரிமை மூலம் அறக்கட்டளையின் மேல் இறுதி பயனுள்ள கட்டுப்பாட்டை செயல்படுத்தும் நபர்கள் ஆகியோர் அடங்குவர்.
- (*மேலே உள்ளவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் டிக் செய்திருந்தால், அறிவிப்பில் கையொப்பமிடுவதற்கு முன் கீழே உள்ள அட்டவணையை பூர்த்தி செய்யவும்)

வ #	பலன்பெறும் உரிமையாளரின் பெயர்/கள் (BO)	பிறந்த தேதி/ (DD/MM/YYYY)	BO பதவி (அதாவது BO/அறங்காவலர்/ முடிவெடுப்பவர்கள்/இயக்குநர்/ பங்குதாரர்கள்/ மூத்த நபர் போன்றவை)	BO வரையறையின்படி % வைத்திருப்பவர்
1				
2				
3				
4				

நிறுவனத்தின் முத்திரையுடன் கையொப்பம்

வாடிக்கையாளர் பெயர்:

பலன்பெறும் உரிமையாளர்களைப் பற்றிய விளக்கக் குறிப்புகள்:

- a) **பட்டியலிடப்படாத நிறுவனம்:** பலன்பெறும் உரிமையாளர் என்பது இயற்கையான நபர்(கள்), தனியாகவோ அல்லது ஒன்றாகவோ அல்லது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிதித்துறை நபர் மூலமாகவோ, ஒரு கட்டுப்படுத்தும் உரிமையைக் கொண்டவர் அல்லது பிற வழிகளில் கட்டுப்பாட்டைப் பயன்படுத்துபவர். இந்த துணைப்பிரிவின் நோக்கத்திற்காக - உரிமையின் பலனைக் கட்டுப்படுத்துதல்" என்பது நிறுவனத்தின் 10% பங்குகள் அல்லது மூலதனம் அல்லது லாபத்தில் 10% க்கும் அதிகமான உரிமை அல்லது உரிமையைக் குறிக்கிறது. கட்டுப்பாட்டில் பெரும்பான்மையான இயக்குநர்களை நியமிக்கும் உரிமை அல்லது அவர்களின் பங்குதாரர் அல்லது நிர்வாக உரிமைகள் அல்லது பங்குதாரர் ஒப்பந்தங்கள் அல்லது வாக்களிக்கும் ஒப்பந்தங்கள் உட்பட மேலாண்மை அல்லது கொள்கை முடிவுகளைக் கட்டுப்படுத்தும் உரிமையும் அடங்கும்.
- b) **பங்குரிமை நிறுவனம்:** பலன்பெறும் உரிமையாளர் என்பது இயற்கையான நபர்(கள்), தனியாகவோ அல்லது ஒன்றாகவோ அல்லது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிதித்துறை நபர் மூலமாகவோ, 10% க்கும் அதிகமான மூலதனம் அல்லது பங்குரிமையின் இலாபங்களுக்கு உரிமை/உரிமை அல்லது மற்றவர் மூலம் கட்டுப்பாட்டைப் பயன்படுத்துபவர் என்பவரைக் குறிக்கும்.
- விளக்கம் - இந்த துணைப்பிரிவின் நோக்கத்திற்காக, 'கட்டுப்பாடு' என்பது மேலாண்மை அல்லது கொள்கை முடிவைக் கட்டுப்படுத்தும் உரிமையை உள்ளடக்கும்.
- c) **இணைக்கப்படாத சங்கம் அல்லது தனிநபர்களின் அமைப்பு:** பலன்பெறும் உரிமையாளர் என்பது இயற்கையான நபர்(கள்), தனியாகவோ அல்லது ஒன்றாகவோ அல்லது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிதித்துறை நபர் மூலமாகவோ, அத்தகைய சங்கம் அல்லது குழுவமைப்பின் சொத்து அல்லது மூலதனம் அல்லது இலாபங்களில் 15% க்கும் அதிகமான உடையுரிமையை அல்லது உரிமையைக் கொண்டுள்ளவர்கள் ஆகியோரைக் குறிக்கும்.
- d) **மூத்த நிர்வாக நபர்:** மேலே உள்ள (a) அல்லது (b) அல்லது (c) இன் கீழ் எந்த ஒரு இயற்கையான நபரும் அடையாளம் காணப்படாத பட்சத்தில், மூத்த நிர்வாக அதிகாரி பதவியை வகிக்கும் தொடர்புடைய இயற்கை நபர் பயனடைவார்.
- e) **நம்பிக்கை:** பலன்பெறும் உரிமையாளரை (கள்) அடையாளம் காண்பதில் அறக்கட்டளையின் ஆசிரியர், அறங்காவலர்கள், அறக்கட்டளையில் 10 சதவிகிதம் அல்லது அதற்கும் அதிகமான பலனுள்ள பயனாளிகள் மற்றும் ஒரு கட்டுப்பாட்டு சங்கிலி அல்லது உடையுரிமை மூலம் அறக்கட்டளையின் மேல் இறுதி பயனுள்ள கட்டுப்பாட்டை செயல்படுத்தும் நபர்கள் ஆகியோரின் அடையாளம் காண்பதும் அடங்கும்.

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, "அதிகாரப்பூர்வமாக செல்லுபடியாகும் ஆவணங்களில்" (OVD) ஒன்று, பலன்பெறும் உரிமையாளர்களுக்கு (இயற்கை நபர்களுக்கு) அடையாளச் சான்றாக வழங்கப்பட வேண்டும்.

ஆதார்	ஒட்டுநர் உரிமை (காலாவதியாகாதது)	பாஸ்போர்ட் (காலாவதியாகாதது)	வாக்காளர் அடையாள அட்டை	NREGA வேலை அட்டை	தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் இருந்து கடிதம்
-------	---------------------------------	-----------------------------	------------------------	------------------	---

வாடிக்கையாளரின் லெட்டர் ஹெட்டில்

தேதி:

D	D	M	M	Y	E	A	R
---	---	---	---	---	---	---	---

பெறுநர்
கிளை மேலாளர்,
_____கிளை
ஆர்பிஎல் வங்கி லிமிடெட்

பரிந்துரைப்பு: ஆர்பிஎல் வங்கி லிமிடெட்டின் _____ கிளையில் _____ கணக்கு தொடங்குதல்

அன்புள்ள ஐயா,
இது ஆக நிறுவப்பட்டுள்ள செல்வி. _____ இன் கணக்கு தொடங்குதல் தொடர்பானது _____ மேலே குறிப்பிட்டுள்ள கணக்கிற்கான இயக்குநர்கள்/பங்குதாரர்கள்/முதுநிலை மேலாண்மை*/அறங்காவலர்கள்/ ஆசிரியர்கள்/முடிவெடுப்பவர்கள்/பாதுகாவலர் (யாரேனும் இருந்தால்) /பயனாளிகளின் பட்டியலை கீழே உள்ளவாறு உறுதிப்படுத்த விரும்புகிறோம்:

வ. #	பெயர்	உறவுகள் (அதாவது இயக்குநர்/பங்குதாரிகள்/ மூத்த நிர்வாக நபர்*/ அறங்காவலர், ஆசிரியர்கள், குடியேறியவர்கள், பாதுகாவலர் (ஏதேனும் இருந்தால்), அறக்கட்டளையின் பயனாளிகள்)	பதவி (ஏதேனும் இருந்தால்)

அன்புடன்,
வாடிக்கையாளர் பெயர் மற்றும் முத்திரை

குறிப்பு: அமைப்பின் அரசியலமைப்பின்படி மேலே உள்ள அட்டவணையில் பின்வரும் விவரங்கள் இருக்க வேண்டும்

- தனியார்/பொது நிறுவனம் / ஒரு நபர் நிறுவனம் (OPC): நிறுவனத்தைப் பொறுத்தவரை, மூத்த நிர்வாகம்* மற்றும் இயக்குநர்களின் பெயர்கள் கட்டாயம்.
- பங்குதாரர் நிறுவனம்/லிமிடெட் லையபிலிட்டி பார்ட்னர்ஷிப்: பங்குதாரர்களின் பட்டியல் கட்டாயம்.
- அறக்கட்டளை: பயனாளிகள், அறங்காவலர்கள், முடிவெடுப்பவர், பாதுகாவலர் (ஏதேனும் இருந்தால்) மற்றும் அறக்கட்டளையின் ஆசிரியர்களின் பெயர்கள் தேவை.

* மூத்த நிர்வாகம் என்பது உயர்மட்ட நிர்வாக மேலாண்மை/ மேல் நிர்வாகத்தைக் குறிக்கிறது, அதாவது அந்த நிறுவனத்தை நிர்வகிப்பதற்கான அன்றாடப் பணிகளைக் கொண்ட ஒரு நிறுவனத்தின் நிர்வாகத்தின் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ள தனிநபர்கள்.

கட்டணங்களின் அட்டவணை		
வ. எண்	விவரங்கள்	கட்டணங்கள் மற்றும் அபராதங்கள்:
1	செயலாக்க கட்டணம் (கடன் செயலாக்கத்தின் போது வசூலிக்கப்படுகிறது) (திருப்பப் பெற முடியாது)	வரம்புத் தொகையில் அதிகபட்சம் 1% முன்பணம் வசூலிக்கப்படும் அல்லது ஒவ்வொரு தவணையின்போதும் வசூலிக்கப்படும்
2	ஆவணப்படுத்தல் கட்டணங்கள்	எதுவுமில்லை
3	வரம்புக்கு மீறிய பயன்பாட்டுக் கட்டணங்கள்	ஒரு மாதத்தில் 0.15% வரம்புக்கு மீறிய பயன்பாடு
4	தவணைகடந்த கட்டணங்கள்	0.15% தவணைகடந்த வட்டி/அசல்
5	மூடுவதற்கு முந்தைய கட்டணங்கள்	எதுவுமில்லை
6	பிணை மேலாளர் (CM) கட்டணங்கள்	உண்மைத் தொகையின்படி; CM மற்றும் கடன் வாங்குபவருக்கு இடையே சேஸ்டு கேஸ் அடிப்படையில் ஒப்புக் கொள்ளப்பட்டது
7	சட்டப்பூர்வ, திருப்பப் பெறுதல் மற்றும் தற்செயல் கட்டணங்கள்	உள்ளபடியானவை

வட்டி விகிதம் (ROI): வாடிக்கையாளரின் இடப் பரொ:பைலிங், கிரெடிட் ரீரோ மதிப்பெண் மற்றும் தவணைக்காலம், வங்கியின் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வெளிப்புற பெஞ்ச்மார்க் விகிதத்தில் (EBR) தயாரிப்பு வகை ஆகியவற்றைப் பொறுத்து பொருந்தக்கூடிய ROI உருவாக்கப்படும்.

வெளிப்புற பெஞ்ச்மார்க் விகிதம் மற்றும் வட்டி மீட்டமைப்பு: காலாண்டு மீட்டமைப்புடன் RBI ரெப்போ விகிதம்.

நடைமுறையில் உள்ள விகிதத்தின்படி பொருந்தக்கூடிய வரிகள் மற்றும் பிற அரசாங்க வரிகள், தீர்வைகள் போன்றவை இந்தக் கட்டணங்களுக்கு மேல் வசூலிக்கப்படும். மேலே கூறப்பட்டுள்ள கட்டணங்கள், அபராதங்கள் போன்றவை அவ்வப்போது மாற்றங்கள்/திருத்தங்களுக்கு உட்படும். சமீபத்திய கட்டணங்களுக்கு, தயவுசெய்து எங்கள் இணையதளமான www.rblbank.in ஐப் பார்வையிடவும் அல்லது ஆர்.பி.எல் வங்கி பிரதிநிதியைத் தொடர்பு கொள்ளவும்

SMA / NPA வகைப்பாடு:			
கடன் வாங்குபவர் கணக்குகளை SMA மற்றும் NPA என வகைப்படுத்துவது, தொடர்புடைய தேதிக்கான நாள்-இறுதிச் செயல்முறையின் ஒரு பகுதியாக செய்யப்படும். SMA/NPA -இன் தேதியானது, அந்தக் காலண்டர் தேதியின் நாள்-இறுதியில் ஒரு கணக்கின் சொத்து வகைப்பாட்டு நிலையைப் பிரதிபலிக்கும்			
சமூக வசதிகள் தவிர மற்ற கடன்கள்		கேஷ் கிரெடிட்/ஒவர் டிரா:ப்ட் போன்ற சமூக வசதிகளின் தன்மையில் கடன்கள்	
SMA துணைப்பிரிவு	வகைப்படுத்தலுக்கான அடிப்படை - அசல் அல்லது வட்டி அல்லது வேறு ஏதேனும் தொகையைச் செலுத்துவது முழுமையாகவோ அல்லது பகுதியளவிற்கோ தவணை செலுத்தத் தவறியிருத்தல்	SMA துணை வகை	வகைப்படுத்தலுக்கான அடிப்படை - நிலுவையிலுள்ள இருப்பு, ஒப்புதல் அளிக்கப்பட்ட வரம்பு அல்லது பணம் எடுக்கும் வரம்பு, இதில் எது குறைவோ அதை விட அதிகமாக தொடர்ந்து பின்வரும் காலத்திற்கு இருத்தல்:
SMA-0	30 நாட்கள் வரை	-	-
SMA-1	30 நாட்களுக்கு மேல் மற்றும் 60 நாட்கள் வரை	SMA-1	30 நாட்களுக்கு மேல் மற்றும் 60 நாட்கள் வரை
SMA-2	60 நாட்களுக்கு மேல் மற்றும் 90 நாட்கள் வரை	SMA-2	60 நாட்களுக்கு மேல் மற்றும் 90 நாட்கள் வரை
NPA	90 நாட்களுக்கு மேல்	NPA	90 நாட்களுக்கு மேல்
உதாரணமாக: ஒரு கடன் கணக்கின் தவணைத் தேதி மார்ச் 31, 2021 ஆக இருந்து, அந்தத் தேதிக்கு முன்பாக முழு நிலுவைத் தொகையும் செலுத்தப்படவில்லை என்றால், மார்ச் 31, 2021 தவணை கடந்த தேதியாக இருக்கும். இது தொடர்ந்து தவணைகடந்த நிலையில் இருந்தால், இந்தக் கணக்கு ஏப்ரல் 30, 2021 அன்று SMA-1 எனக் குறிக்கப்படும். அதாவது 30 நாட்கள் தொடர்ந்து தவணைகடந்த நிலையில் இருக்கும் அதன்படி, அந்தக் கணக்கிற்கான SMA-1 வகைப்பாட்டின் தேதி ஏப்ரல் 30, 2021 ஆக இருக்கும். இதேபோல், கணக்குத் தொடர்ந்து தவணைகடந்த நிலையில் இருந்தால், அது மே 30, 2021 அன்று SMA-2 எனக் குறிக்கப்படும். அதன் பிறகு தொடர்ந்து தவணைகடந்த நிலையில் இருந்தால், இது ஜூன் 29, 2021 அன்று NPA என வகைப்படுத்தப்படும்.			
NPA என வகைப்படுத்தப்பட்ட கணக்குகளை மேம்படுத்துதல்: NPA களாக வகைப்படுத்தப்பட்ட கடன் வாங்குபவர் கணக்குகள் வட்டி மற்றும் அசலின் முழு நிலுவைத் தொகையையும் கடன் வாங்குபவர் செலுத்தினால் மட்டுமே நிலையான சொத்தாக மேம்படுத்தப்படும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு, நீங்கள் 12 நவம்பர், 2021 தேதியிட்ட ஆர்பிஐ சுற்றறிக்கை எண். RBI/2021-2022/125 DOR.STR.REC.68/21.04.048/2021-22ஐ பர்க்கலாம்.			
கடன் வாங்குபவர் மேற்கூறியவற்றைப் புரிந்துகொண்டதை உறுதிசெய்து அறிவிக்கிறார் மேலும் தங்கள் கணக்கை வகைப்படுத்துவதற்கு மேற்கண்ட வழிகாட்டுதல்களை முன்னுரிமை பெறும் என்பதையும் ஒப்புக்கொள்கிறார்.			

கட்டணங்களின் அட்டவணை		
வ. எண்	விவரங்கள்	கட்டணங்கள் மற்றும் அபராதங்கள்:
1	செயலாக்க கட்டணம் (கடன் செயலாக்கத்தின் போது வசூலிக்கப்படுகிறது) (திருப்பப் பெற முடியாது)	வரம்புத் தொகையில் அதிகபட்சம் 1% முன்பணம் வசூலிக்கப்படும் அல்லது ஒவ்வொரு தவணையின்போதும் வசூலிக்கப்படும்
2	ஆவணப்படுத்தல் கட்டணங்கள்	எதுவுமில்லை
3	வரம்புக்கு மீறிய பயன்பாட்டுக் கட்டணங்கள்	ஒரு மாதத்தில் 0.15% வரம்புக்கு மீறிய பயன்பாடு
4	தவணைகடந்த கட்டணங்கள்	0.15% தவணைகடந்த வட்டி/அசல்
5	மூடுவதற்கு முந்தைய கட்டணங்கள்	எதுவுமில்லை
6	பிணை மேலாளர் (CM) கட்டணங்கள்	உண்மைத் தொகையின்படி; CM மற்றும் கடன் வாங்குபவருக்கு இடையே சேஸ்டு கேஸ் அடிப்படையில் ஒப்புக் கொள்ளப்பட்டது
7	சட்டப்பூர்வ, திருப்பப் பெறுதல் மற்றும் தற்செயல் கட்டணங்கள்	உள்ளபடியானவை

வட்டி விகிதம் (ROI): வாடிக்கையாளரின் இடப் பரொ:பைலிங், கிரெடிட் ரீரோ மதிப்பெண் மற்றும் தவணைக்காலம், வங்கியின் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வெளிப்புற பெஞ்ச்மார்க் விகிதத்தில் (EBR) தயாரிப்பு வகை ஆகியவற்றைப் பொறுத்து பொருந்தக்கூடிய ROI உருவாக்கப்படும்.

வெளிப்புற பெஞ்ச்மார்க் விகிதம் மற்றும் வட்டி மீட்டமைப்பு: காலாண்டு மீட்டமைப்புடன் RBI ரெப்போ விகிதம்.

நடைமுறையில் உள்ள விகிதத்தின்படி பொருந்தக்கூடிய வரிகள் மற்றும் பிற அரசாங்க வரிகள், தீர்வைகள் போன்றவை இந்தக் கட்டணங்களுக்கு மேல் வசூலிக்கப்படும். மேலே கூறப்பட்டுள்ள கட்டணங்கள், அபராதங்கள் போன்றவை அவ்வப்போது மாற்றங்கள்/திருத்தங்களுக்கு உட்படும். சமீபத்திய கட்டணங்களுக்கு, தயவுசெய்து எங்கள் இணையதளமான www.rblbank.in ஐப் பார்வையிடவும் அல்லது ஆர்.பி.எல் வங்கி பிரதிநிதியைத் தொடர்பு கொள்ளவும்

SMA / NPA வகைப்பாடு:			
கடன் வாங்குபவர் கணக்குகளை SMA மற்றும் NPA என வகைப்படுத்துவது, தொடர்புடைய தேதிக்கான நாள்-இறுதிச் செயல்முறையின் ஒரு பகுதியாக செய்யப்படும். SMA/NPA -இன் தேதியானது, அந்தக் காலண்டர் தேதியின் நாள்-இறுதியில் ஒரு கணக்கின் சொத்து வகைப்பாட்டு நிலையைப் பிரதிபலிக்கும்			
சமூக வசதிகள் தவிர மற்ற கடன்கள்		கேஷ் கிரெடிட்/ஒவர் டிரா:ப்ட் போன்ற சமூக வசதிகளின் தன்மையில் கடன்கள்	
SMA துணைப்பிரிவு	வகைப்படுத்தலுக்கான அடிப்படை - அசல் அல்லது வட்டி அல்லது வேறு ஏதேனும் தொகையைச் செலுத்துவது முழுமையாகவோ அல்லது பகுதியளவிற்கோ தவணை செலுத்தத் தவறியிருத்தல்	SMA துணை வகை	வகைப்படுத்தலுக்கான அடிப்படை - நிலுவையிலுள்ள இருப்பு, ஒப்புதல் அளிக்கப்பட்ட வரம்பு அல்லது பணம் எடுக்கும் வரம்பு, இதில் எது குறைவோ அதை விட அதிகமாக தொடர்ந்து பின்வரும் காலத்திற்கு இருத்தல்:
SMA-0	30 நாட்கள் வரை	-	-
SMA-1	30 நாட்களுக்கு மேல் மற்றும் 60 நாட்கள் வரை	SMA-1	30 நாட்களுக்கு மேல் மற்றும் 60 நாட்கள் வரை
SMA-2	60 நாட்களுக்கு மேல் மற்றும் 90 நாட்கள் வரை	SMA-2	60 நாட்களுக்கு மேல் மற்றும் 90 நாட்கள் வரை
NPA	90 நாட்களுக்கு மேல்	NPA	90 நாட்களுக்கு மேல்
உதாரணமாக: ஒரு கடன் கணக்கின் தவணைத் தேதி மார்ச் 31, 2021 ஆக இருந்து, அந்தத் தேதிக்கு முன்பாக முழு நிலுவைத் தொகையும் செலுத்தப்படவில்லை என்றால், மார்ச் 31, 2021 தவணை கடந்த தேதியாக இருக்கும். இது தொடர்ந்து தவணைகடந்த நிலையில் இருந்தால், இந்தக் கணக்கு ஏப்ரல் 30, 2021 அன்று SMA-1 எனக் குறிக்கப்படும். அதாவது 30 நாட்கள் தொடர்ந்து தவணைகடந்த நிலையில் இருக்கும் அதன்படி, அந்தக் கணக்கிற்கான SMA-1 வகைப்பாட்டின் தேதி ஏப்ரல் 30, 2021 ஆக இருக்கும். இதேபோல், கணக்குத் தொடர்ந்து தவணைகடந்த நிலையில் இருந்தால், அது மே 30, 2021 அன்று SMA-2 எனக் குறிக்கப்படும். அதன் பிறகு தொடர்ந்து தவணைகடந்த நிலையில் இருந்தால், இது ஜூன் 29, 2021 அன்று NPA என வகைப்படுத்தப்படும்.			
NPA என வகைப்படுத்தப்பட்ட கணக்குகளை மேம்படுத்துதல்: NPA களாக வகைப்படுத்தப்பட்ட கடன் வாங்குபவர் கணக்குகள் வட்டி மற்றும் அசலின் முழு நிலுவைத் தொகையையும் கடன் வாங்குபவர் செலுத்தினால் மட்டுமே நிலையான சொத்தாக மேம்படுத்தப்படும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு, நீங்கள் 12 நவம்பர், 2021 தேதியிட்ட ஆர்பிஐ சுற்றறிக்கை எண். RBI/2021-2022/125 DOR.STR.REC.68/21.04.048/2021-22ஐ பர்க்கலாம்.			
கடன் வாங்குபவர் மேற்கூறியவற்றைப் புரிந்துகொண்டதை உறுதிசெய்து அறிவிக்கிறார் மேலும் தங்கள் கணக்கை வகைப்படுத்துவதற்கு மேற்கண்ட வழிகாட்டுதல்களை முன்னுரிமை பெறும் என்பதையும் ஒப்புக்கொள்கிறார்.			

விண்ணப்பம் / ஆவணத்தை சேகரிக்கும் நிர்வாகி, செயல்பாட்டு மூலதன வசதியின் விவரங்களை எனக்கு / எங்களுக்குத் தெரிவித்திருக்கிறார் என்பதை நான் / நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்.

- அனைத்து தேவையான ஆவணங்களுடன் ஆர்பிஎல் வங்கியால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தைப் பெற்ற நாளிலிருந்து தோராயமாக 15 வேலை நாட்களுக்குள் ஆர்பிஎல் வங்கியின் நடப்பு மூலதன வசதி குறித்த முடிவுகளை ஆர்பிஎல் வங்கி எனக்கு எங்களுக்கு தெரிவிக்கும் என்பதை நான் நிரூபிக்கப் புரிந்துகொள்கிறேன். நடப்பு மூலதன வசதித் தொகை, தவணைகடன், திருப்பிச் செலுத்திய கால அட்டவணை மற்றும் பிற விதிமுறைகள் தொடர்பான அனைத்து விவரங்களும் வங்கியின் நடப்பு மூலதன வசதியின் ஒப்புத்தலுக்கு பிந்தைய காலம் ஒப்புதல் கடிதம் வழியாகத் தெரிவிக்கப்படும்.

- ☐ The details of loan terms / conditions inclusive of all charges have been read by me / us in full read out to me / us (in vernacular) and understood by me / us.
- ☐ लोन के निर्धारित शर्तों के विवरण सभी सहज समझ में है/हमने पूरी तरह पढ़ लिए हैं। मेरे/हमारे लिए (प्रादेशिक भाषा में) पढ़े गए हैं तथा मैंने/हमने इन्हें समझ लिया है।
- ☐ सर्व शुल्क/सह कर्जाया वित्त/अटीची अक्सर माहिती मी/आम्ही वाचली आहे, मला / आम्हाला (प्रादेशिक) भाषेमधे वाचून दाखवण्यात आली आहे आणि ही मला/आम्हाला समजली आहे.
- ☐ तમાય વાપરે સર્વિસ લીઝના નિયમો અને શરતોનો મને/અમે વાંચ્યો છે, મને/અમેને (દેશી ભાષામાં) વાંચી સમજાવવામાં આવ્યાં છે અને મને/અમે એ સમગ્ર લીધું છે.
- ☐ ಸಾಲದ ನಿರ್ದಿಷ್ಟಪಡಿಸಿದ ಪರಿಕಲ್ಪನೆ ಮತ್ತು ಎಲ್ಲ ಶುಲ್ಕಗಳ ವಿವರಗಳನ್ನು ನಾನು/ನಾವು ಸಂಪೂರ್ಣವಾಗಿ ಓದಿ, ಅರ್ಥಮಾಡಿಕೊಂಡಿದ್ದೇನೆ/ಃ; ನನಗೆ/ನಮಗೆ (ಮಾತೃಭಾಷೆಯಲ್ಲಿ) ಸಂಪೂರ್ಣವಾಗಿ ಓದಿಕೊಳ್ಳಲಾಗಿದ್ದು, ಅದನ್ನು ನಾನು/ನಾವು ಅರ್ಥಮಾಡಿಕೊಂಡಿದ್ದೇನೆ/ಃ.
- ☐ රුචෙහි තියෙන බැව්දත්තය/පාලී වරින් විත්තයා සේස/මේසය සංපූර්ණය ජනිතයා, නතු/මාතු ජනිති විබිබිසට්ටෙයි (මාතූ) ආකල්පේ මාරියා සේස/මේසය අල්ලෝසොනායා.
- ☐ அனைத்து கட்டணங்கள் உட்பட கொள்ளக்கூற விதிக்கப்பட்டிருந்தனகளின் விபரங்களை நான்/நாங்கள் படித்து புரிந்து கொண்டுள்ளேன்/கொண்டுள்ளோம் அல்லது என்னால்/எங்களால் புரிந்து கொள்ளக் கூடிய பிரிவுகள் மொழியில் எனக்கு/எங்களுக்கு படித்துக் காட்டப்பட்டுள்ளன.

வங்கி அதிகாரியின் பெயர்: _____

விண்ணப்பதாரர் பெயர்: _____

விண்ணப்ப தேதி

வங்கி அதிகாரியின் கையொப்பம்

ஏதேனும் கேள்விகள் / சந்தேகங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்:



24 HOURS CUSTOMER SERVICE: +91 22 6115 6300



Email us at : customercare@rbl.bank.in



Website : www.rbl.bank.in

விண்ணப்பம் / ஆவணத்தை சேகரிக்கும் நிர்வாகி, செயல்பாட்டு மூலதன வசதியின் விவரங்களை எனக்கு / எங்களுக்குத் தெரிவித்திருக்கிறார் என்பதை நான் / நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்.

- அனைத்து தேவையான ஆவணங்களுடன் ஆர்பிஎல் வங்கியால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தைப் பெற்ற நாளிலிருந்து தோராயமாக 15 வேலை நாட்களுக்குள் ஆர்பிஎல் வங்கியின் நடப்பு மூலதன வசதி குறித்த முடிவுகளை ஆர்பிஎல் வங்கி எனக்கு எங்களுக்குத் தெரிவிக்கும் என்பதை நான் நிரூபித்துக் கொள்கிறேன்.
- நடப்பு மூலதன வசதித் தொகை, தவணைக்கடன், திருப்பிச் செலுத்தும் கால அடக்கவணை மற்றும் பிற விதிமுறைகள் தொடர்பான அனைத்து விவரங்களும் வங்கியின் நடப்பு மூலதன வசதியின் ஒப்பீடுகள் பற்றியதையே கடன் ஒப்பீடு கடிதம் வழியாகத் தெரிவிக்கப்படும்.

- ☐ The details of loan terms / conditions inclusive of all charges have been read by me / us in full read out to me / us (In vernacular) and understood by me / us.

☐ लोन के नियमों/शर्तों के विवरण सभी चार्जज सहित मैंने/हमने पूरी तरह पढ़ लिए हैं, मेरे/हमारे लिए (प्रादेशीक भाषा में) पढ़े गए हैं तथा मैंने/हमने इन्हें समझ लिया है.

☐ सर्व शुल्कांनह कर्जया नियम /अटीची सवितर माहिती मी/आम्ही वाचली आहे, मला / आम्हाला (प्रादेशिक) भाषेमध्ये वाचून दाखवण्यात आली आहे आणि ही मला/आम्हाला समजली आहे.

☐ તમામ ચાર્જસ સહિત લોનનાં નિયમો અને શરતોને મેં/અમે વાંચ્યાં છે, મને/અમને (દેશી ભાષામાં) વાંચી સંભળાવવામાં આવ્યાં છે અને મેં/અમે એ સમજી લીધાં છે.

☐ ಸಾಲದ ವಿವರಗಳನ್ನೂ/ಷರತ್ತುಗಳನ್ನು ಮತ್ತು ಎಲ್ಲ ಶುಲ್ಕಗಳ ವಿವರಗಳನ್ನು ನಾನು/ನಾವು ಸಂಪೂರ್ಣವಾಗಿ ಓದಿ, ಅರ್ಥಮಾಡಿಕೊಂಡಿದ್ದೇನೆ/ನೇ; ನನಗೆ/ನಮಗೆ (ಮಾತೃಭಾಷೆಯಲ್ಲಿ) ಸಂಪೂರ್ಣವಾಗಿ ಓದಿಕೇಳಲಾಗಿದ್ದು, ಅದನ್ನು ನಾನು/ನಾವು ಅರ್ಥಮಾಡಿಕೊಂಡಿದ್ದೇವೆ/ವೇ.

☐ రుణం నియమ నిబంధనలు/కాల్కెల్ నికరం వివరాలు నేను/మేము సంపూర్ణంగా చదివాము, నాకు/మాకు చదివి వినిపించబడింది (మాతృ భాషలో) మరియు నేను/మేము అర్థం చేసుకున్నాము.

☐ அனைத்து கட்டணங்கள் உட்பட கட்டுமானங்கள் விதிக்கப் பட்டிருக்கின்றனகளின் விபரங்களை நான்/நாங்கள் படித்து புரிந்து கொண்டுள்ளேன்/கொண்டுள்ளோம் என்னால்/என்களால் புரிந்து கொள்ளக் கூடிய பிராந்திய மொழியில் எனக்கு/எங்களுக்கு படித்துக் காட்டப்பட்டுள்ளன. அல்லது

வங்கி அதிகாரியின் பெயர்: _____

விண்ணப்பதாரர் பெயர்: _____

விண்ணப்ப தேதி

ஏதேனும் கேள்விகள் / சந்தேகங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்:



24 HOURS CUSTOMER SERVICE: +91 22 6115 6300



Email us at : customercare@rblbank.in



Website : www.rbl.bank.in